



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 9]

சென்னை, புதன்கிழமை, மார்ச் 1, 2023
மாசி 17, சுபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

அறிவிக்கை

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

[அரசாணை (நிலை) எண். 182, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4 (2)]த் துறை, 20 அக்டோபர் 2022.]

தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் பின்வரும் வருவாய் கிராமங்களை உடுமலைப்பேட்டை உள்ளூர் திட்டமிடல் பகுதியில் இதனால் சேர்த்து 10-4-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 209-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிருவாகத் துறையின் II(2)/RUL/2022/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தினை செய்கிறார். மேலும், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரப்பட்டுள்ளவாறு அவ்வாறு செய்வதற்கான நோக்கம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணைக்குப் பதிலாக பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"அட்டவணை.

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	வருவாய் கிராமங்களின் எண்ணும் பெயரும்
(1)	(2)	(3)
1	உடுமலைப்பேட்டை	உடுமலைப் பேட்டை நகராட்சி பகுதி
		32 சின்னவீரம்பட்டி
		33 குருஞ்சேரி
		39 பூலங்கினார்
		41 கணபதிபாளையம்
		42 உடுமலைப்பேட்டை பகுதி-I
		42 உடுமலைப்பேட்டை பகுதி-II
		43 பெரியகோட்டை
		44 கணக்கம்பாளையம்

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	வருவாய் கிராமங்களின் எண்ணும் பெயரும்
(1)	(2)	(3)
		45 ராகல்பாவி
		59 வடபுதிநத்தம்
		75 போகிகவுண்டன்தாசர்பட்டி
		76/1 போடிபட்டி
		76/2 திருவேங்கடபுரம் (லாலிபட்டி)
		77 குரல்குட்டை
		83 கண்ணமநாயக்கனூர்"

[அரசாணை (நிலை) எண். 183, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)]த் துறை, 20 அக்டோபர் 2022.]

தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972)10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் சிவகாசி உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதுடன், 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 2019 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2144/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தினை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவினை (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது:-

திருத்தம்.

மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணைக்குப் பதிலாக பின்வரும் அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"அட்டவணை.

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
(1)	(2)	(3)
1	சிவகாசி	1. சிவகாசி நகராட்சிப் பகுதி (சிவகாசி கிராமப் பகுதி விஸ்வநத்தம் கிராம பகுதி)
		2. திருத்தங்கல் நகராட்சிப் பகுதி; திருத்தங்கல் மற்றும் கீழ் திருத்தங்கல் கிராமப் பகுதி)
		3. சிவகாசி கிராமப் பகுதி (சித்துராஜபுரம்)
		4. விஸ்வநத்தம் கிராமப் பகுதி
		5. திருத்தங்கல் கிராமப் பகுதி
		6. கீழ் திருத்தங்கல் கிராமப் பகுதி
		7. ஆணையூர் கிராமம்
		8. நாராயணபுரம் கிராமம்."

[அரசாணை (நிலை) எண். 187, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)]த் துறை, 20 அக்டோபர் 2022.]

தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 03.09.1980 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2-இல் 628 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் II(2)/வீ.வ.ந/3859/80 ஆம் எண் அறிவிக்கை வாயிலாக அறிவிக்கப்பட்ட பூம்புகார் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார் அவையாவன:-

"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.

சீர்காழி வட்டம்

61. ராதாநல்லூர்

77. திருவெண்காடு

55. பெந்தோட்டம்-2

தரங்கம்பாடி வட்டம்

40. மேலப்பெரும்பள்ளம்

2. இந்த அறிவிக்கை, **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனும் இருப்பின் அதனை எழுத்து வடிவில் அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனும் இருப்பின், அதனை எழுத்துப் பூர்வமாக அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 193, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)]த் துறை, 2 நவம்பர் 2022.]

தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட **தமிழ்நாடு அரசிதழின்** பாகம் II பிரிவு 2-இல் 206ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2002/74 ஆம் எண் அறிவிக்கை வாயிலாக அறிவிக்கப்பட்ட நாமக்கல் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் பின்வரும் வருவாய் கிராமத்தைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார் அதாவது:-

"வருவாய் கிராமத்தின் எண் மற்றும் பெயர்.

61. கீழ்சாத்தம்பூர்".

2. இந்த அறிவிக்கை, **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனும் இருப்பின் அதனை எழுத்து வடிவில் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனும் இருப்பின்) மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனும் இருப்பின், அதனை எழுத்துப் பூர்வமாக அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ன முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 201, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)]த் துறை, 16 நவம்பர் 2022.]

தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10-04-1974 ஆம் நாளிட்ட **தமிழ்நாடு அரசிதழின்** பாகம் II பிரிவு 2-இல் 207 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிருவாகத் துறையின் II(2)/RUL/2011/74 ஆம் எண் அறிவிக்கையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளவாறாக குடியாத்தம் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் பின்வரும் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-

"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.

14. நெல்லூர்பேட்டை

18. செருவங்கி

19. தலையாத்தம்

17. சேவூர்

23. அம்மணாங்குப்பம்

33. சேத்துவண்டை

2. இந்த அறிவிக்கை, **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எனையேனும் பெறப்படுமாயின் அவை, மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எழுத்துப்பூர்வமான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், 'அரசு முதன்மைச் செயலாளர். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 202, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4-(2)]த் துறை, 16 நவம்பர் 2022.]

தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட **தமிழ்நாடு அரசிதழின்** பாகம் II-பிரிவு 2-இல் 209 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2020/74 ஆம் எண் அறிவிக்கை வாயிலாக அறிவிக்கப்பட்ட, பெரியகுளம் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் கீழ்க்கண்ட வருவாய் கிராமங்களை சேர்க்கவிருக்கும் தனது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்"

07. மேல்மங்கலம்
08. காமாட்சிபுரம்
09. எண்டபுலி
14. தாமரைக்குளம்

2. இந்த அறிவிக்கை, **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகாரமன்றம் அல்லது நிறுவனத்திற்கு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனும் இருப்பின் அதனை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (4)-இன்படி நடவடிக்கை எடுக்கப்படும் முன்னர் அவை அரசால் பரிசீலிக்கப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எனையேனும் இருப்பின், அதனை எழுத்துப்பூர்வமாக அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 203, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)]த் துறை, 16 நவம்பர் 2022.]

தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட **தமிழ்நாடு அரசிதழின்** பாகம் II பிரிவு 2-இல் 206-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2005/74-ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் அறிவிக்கப்பட்டுள்ள, மயிலாடுதுறை உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் பின்வரும் வருவாய் கிராமங்களின் பகுதிகளைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன-

"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்."

43. மணக்குடி
29. மயிலாடுதுறை ஊரகம்
37. நீடுர்
58. நல்லத்துக்குடி
35. மகாராஜாபுரம்
36. அருண்மொழி தேவன்
47. சோழம்பேட்டை
49. மூவலூர்
60. கோவங்குடி
59. அகரகீரங்குடி
56. செருதியூர்

2. இந்த அறிவிக்கை, **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின்கிணங்க மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், 'அரசு முதன்மைச் செயலாளர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 206, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4 (2)]த் துறை, 23 நவம்பர் 2022.]

தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 2-ஆம் பிரிவைச் சேர்ந்த (48)ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மதுரை மாவட்டத்தின் பின்வரும் வருவாய் கிராமங்களை மதுரை நகர்ப்புற திட்டமிடல் பகுதியாக இதனால் குறிப்பிடுகிறார். அவையாவன:-

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	கிராம எண்.	வருவாய் கிராமத்தின் பெயர்
(1)	(2)	(3)	(4)
1	மதுரை கிழக்கு	1	பொய்க்கரைப்பட்டி
2	மதுரை கிழக்கு	2	நாயக்கன்பட்டி
3	மதுரை கிழக்கு	3	கோவிந்தன்குண்டு பாப்பாங்குளம்
4	மதுரை கிழக்கு	4	கள்ளத்திரி பிட்-I
		5	கள்ளத்திரி பிட்-II
5	மதுரை கிழக்கு	6	மாங்குளம் பிட்-I
		7	மாங்குளம் பிட்-II
6	மதுரை கிழக்கு	8	மீனாட்சிபுரம் பிட்-I
		9	மீனாட்சிபுரம் பிட்-II
7	மதுரை கிழக்கு	10	குருத்தூர்
8	மதுரை கிழக்கு	11	கொல்லாங்குளம்
9	மதுரை கிழக்கு	12	சவலக்கரையான்
10	மதுரை கிழக்கு	13	பூவக்குடி
11	மதுரை கிழக்கு	14	வெள்ளியங்குன்றம் பிட்-VII
12	மதுரை கிழக்கு	15	வெள்ளியங்குன்றம் பிட்-VI
13	மதுரை கிழக்கு	16	வெள்ளியங்குன்றம் பிட்-I
14	மதுரை கிழக்கு	17	வெள்ளியங்குன்றம் பிட்-IV
15	மதுரை கிழக்கு	18	வெள்ளியங்குன்றம் பிட்-V
16	மதுரை கிழக்கு	19	வெள்ளியங்குன்றம் பிட்-II
17	மதுரை கிழக்கு	20	வெள்ளியங்குன்றம் பிட்-III
18	மதுரை கிழக்கு	22	அயிலாங்குடி
19	மதுரை கிழக்கு	23	தாமரைப்பட்டி பிட்-I
		24	தாமரைப்பட்டி பிட்-II
20	மதுரை கிழக்கு	25	அரும்பனூர் பிட்-I
		26	அரும்பனூர் பிட்-II
21	மதுரை கிழக்கு	27	துய்யனேரி
22	மதுரை கிழக்கு	28	செம்பியனேந்தல்
23	மதுரை கிழக்கு	29	கே. பாப்பாங்குளம்
24	மதுரை கிழக்கு	30	காதக்கிணறு

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	கிராம எண்.	வருவாய் கிராமத்தின் பெயர்
25	மதுரை கிழக்கு	31	புதுப்பட்டி
26	மதுரை கிழக்கு	32	நரசிங்கம் பிட்-I
27	மதுரை கிழக்கு	33	நரசிங்கம் பிட்-II
28	மதுரை கிழக்கு	34	நரசிங்கம் பிட்-III
29	மதுரை கிழக்கு	35	நரசிங்கம் பிட்-IV
30	மதுரை கிழக்கு	36	மங்களக்குடி
31	மதுரை கிழக்கு	37	உத்தங்குடி
32	மதுரை கிழக்கு	38	இலந்தைகுளம்
33	மதுரை கிழக்கு	39	உலகனேரி
34	மதுரை கிழக்கு	40	ராஜகம்பீரம்
35	மதுரை கிழக்கு	41	கொடிக்குளம் பிட்-I
		42	கொடிக்குளம் பிட்-II
36	மதுரை கிழக்கு	43	பொடச்சப்பட்டி
37	மதுரை கிழக்கு	44	திருமோகூர்
38	மதுரை கிழக்கு	45	தாதன்குளம்
39	மதுரை கிழக்கு	46	திண்டியூர்
40	மதுரை கிழக்கு	47	ஈச்சனேரி
41	மதுரை கிழக்கு	48	வீரபாஞ்சான்
42	மதுரை கிழக்கு	49	காளிகாப்பான் பிட்-I
		50	காளிகாப்பான் பிட்-II
43	மதுரை கிழக்கு	51	மேலமடை பிட்-I
		52	மேலமடை பிட்-II
44	மதுரை கிழக்கு	53	வண்டியூர் பிட்-I (அனுமார்பட்டி)
		54	வண்டியூர் பிட்-II (அனுமார்பட்டி)
45	மதுரை கிழக்கு	55	பூலாங்குளம்
46	மதுரை கிழக்கு	56	காத்தவனேந்தல்
47	மதுரை கிழக்கு	57	பாப்பாக்குடி
48	மதுரை கிழக்கு	58	சீகன்குளம்
49	மதுரை கிழக்கு	59	ஆண்டார்கொட்டாரம்
50	மதுரை கிழக்கு	60	கொண்டபெத்தான்
51	மதுரை கிழக்கு	61	கருப்பிள்ளையேந்தல்
52	மதுரை கிழக்கு	62	சக்கிமங்கலம் பிட்-I
		63	சக்கிமங்கலம் பிட்-II
53	மதுரை கிழக்கு	64	சக்குடி
54	மதுரை கிழக்கு	65	கார்சேரி
55	மதுரை கிழக்கு	66	உடன்குண்டு
56	மதுரை கிழக்கு	67	கோழிக்குடி
57	மதுரை கிழக்கு	68	இளமனூர்
58	மதுரை கிழக்கு	69	பொட்டப்பணையூர்
59	மதுரை கிழக்கு	70	விளத்தூர்
60	மதுரை கிழக்கு	71	விடத்துக்குளம்
61	மதுரை கிழக்கு	72	அத்திக்குளம்

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	கிராம எண்.	வருவாய் கிராமத்தின் பெயர்
62	மதுரை கிழக்கு	73	கொசவிகுளம்
63	மதுரை கிழக்கு	75	முண்டநாயகம்
64	மதுரை கிழக்கு	76	இராஜாக்கூர்
65	மதுரை கிழக்கு	77	சிவலிங்கம்
66	மதுரை கிழக்கு	78	நாட்டார்மங்கலம்
67	மதுரை கிழக்கு	79	சித்தாக்கூர்
68	மதுரை கிழக்கு	80	இலங்கியேந்தல்
69	மதுரை கிழக்கு	81	பேராக்கூர்
70	மதுரை கிழக்கு	82	பூலாம்பட்டி
71	மதுரை கிழக்கு	83	வலச்சிகுளம்
72	மதுரை கிழக்கு	84	திருக்காணை
73	மதுரை கிழக்கு	85	குண்டுக்குளம்
74	மதுரை கிழக்கு	86	நெடுங்குளம்
75	மதுரை கிழக்கு	87	வரகனேரி
76	மதுரை கிழக்கு	88	பனைக்குளம்
77	மதுரை கிழக்கு	89	வெள்ளாங்குளம்
78	மதுரை கிழக்கு	90	வெள்ளக்குப்பான்
79	மதுரை கிழக்கு	91	இடையப்பட்டி
80	மதுரை கிழக்கு	92	கருப்புக்கால்
81	மதுரை கிழக்கு	93	தச்சனேந்தல்
82	மதுரை கிழக்கு	94	இசலாணி
83	மதுரை கிழக்கு	95	பறையன்குளம்
84	மதுரை கிழக்கு	96	வரிச்சியூர்
85	மதுரை கிழக்கு	97	வல்லக்குண்டு
86	மதுரை கிழக்கு	98	குன்னத்தூர் பிட்-I
		99	குன்னத்தூர் பிட்-II
87	மதுரை கிழக்கு	100	ஆளவந்தான்
88	மதுரை கிழக்கு	101	செங்கோட்டை
89	மதுரை கிழக்கு	102	ஓவலூர்
90	மதுரை கிழக்கு	103	களிமங்கலம்
91	மதுரை கிழக்கு	104	அனஞ்சியூர்
92	மதுரை கிழக்கு	105	அங்காடிமங்கலம் பிட்-I
		106	அங்காடிமங்கலம் பிட்-II
93	மதுரை வடக்கு	1	தேனூர் பிட்-I
		2	தேனூர் பிட்-II
94	மதுரை வடக்கு	3	சமயநல்லூர்
95	மதுரை வடக்கு	4	தோடனேரி பிட்-I
		5	தோடனேரி பிட்-II
96	மதுரை வடக்கு	6	வைரவந்தம்
97	மதுரை வடக்கு	7	விட்டங்குளம்
98	மதுரை வடக்கு	8	வயலூர்

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	கிராம எண்.	வருவாய் கிராமத்தின் பெயர்
99	மதுரை வடக்கு	9	சிறுவாலை அலகு-II (வெள்ளியங்குன்றம்)
		10	சிறுவாலை அலகு-I (செல்லக்கவுண்டன்பட்டி)
		11	சிறுவாலை அலகு-IV (அரியூர்)
		12	சிறுவாலை அலகு-III (அம்பலத்தாடி)
100	மதுரை வடக்கு	13	சம்பக்குளம்
101	மதுரை வடக்கு	14	பிள்ளைநத்தம்
102	மதுரை வடக்கு	15	மூலக்குறிச்சி
103	மதுரை வடக்கு	16	கீழ்நெடுங்குளம்
104	மதுரை வடக்கு	17	கோயில் குருத்தன்குளம்
105	மதுரை வடக்கு	18	கள்ளிக்குடி
106	மதுரை வடக்கு	19	பரவை பிட்-I
		20	பரவை பிட்-II
107	மதுரை வடக்கு	21	விளாங்குடி பிட்-I
		22	விளாங்குடி பிட்-II
108	மதுரை வடக்கு	23	கோவில்பாப்பாக்குடி
109	மதுரை வடக்கு	24	பட்டக்குறிச்சி
110	மதுரை வடக்கு	25	அடலை
111	மதுரை வடக்கு	26	பொதும்பு பிட்-I
		27	பொதும்பு பிட்-II
112	மதுரை வடக்கு	28	குலமங்கலம் பிட்-I
		29	குலமங்கலம் பிட்-II
113	மதுரை வடக்கு	30	பூதக்குடி
114	மதுரை வடக்கு	31	வடுகப்பட்டி
115	மதுரை வடக்கு	32	வாகைக்குளம்
116	மதுரை வடக்கு	33	மிளகரணை
117	மதுரை வடக்கு	34	மேலப்பானங்காடி
118	மதுரை வடக்கு	35	சிலையனேரி
119	மதுரை வடக்கு	36	தத்தனேரி
120	மதுரை வடக்கு	37	சம்பந்தர் ஆலங்குளம்
121	மதுரை வடக்கு	38	ஆணையூர் பிட்-I
		39	ஆணையூர் பிட்-II
122	மதுரை வடக்கு	40	கீழ்ப்பனங்காடி
123	மதுரை வடக்கு	41	வேப்பங்குளம்
124	மதுரை வடக்கு	42	பேச்சிக்குளம்
125	மதுரை வடக்கு	43	வீரபாண்டி பிட்-I
		44	வீரபாண்டி பிட்-II
126	மதுரை வடக்கு	45	கருவனூர்
127	மதுரை வடக்கு	46	தெற்குபெத்தாம்பட்டி
128	மதுரை வடக்கு	47	பூலாம்பட்டி
129	மதுரை வடக்கு	48	மாலைப்பட்டி

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	கிராம எண்.	வருவாய் கிராமத்தின் பெயர்
130	மதுரை வடக்கு	49	வெளிச்சநத்தம்
131	மதுரை வடக்கு	50	சத்திரத்தொண்டமான்பட்டி
132	மதுரை வடக்கு	51	கடலூர்
133	மதுரை வடக்கு		கிளவுமளை RF
134	மதுரை வடக்கு	52	மஞ்சம்பட்டி
135	மதுரை வடக்கு	53	சின்னப்பட்டி
136	மதுரை வடக்கு	54	காவனூர்
137	மதுரை வடக்கு	55	பாறைப்பட்டி
138	மதுரை வடக்கு	56	பெரியபட்டி
139	மதுரை வடக்கு	57	மந்திசூளம்
140	மதுரை வடக்கு	58	உசிலம்பட்டி
141	மதுரை வடக்கு	59	கொடிமங்கலம்
142	மதுரை வடக்கு	60	கூளப்பாண்டி
143	மதுரை வடக்கு	61	எருக்கலைநத்தம்
144	மதுரை வடக்கு	62	மாரணவாரியேந்தல்
145	மதுரை வடக்கு	63	பூநாரி
146	மதுரை வடக்கு	64	இலுப்பகுடி
147	மதுரை வடக்கு	65	இரணியம்
148	மதுரை வடக்கு	66	கன்னியக்குடி
149	மதுரை வடக்கு	67	ஆலாத்தூர்
150	மதுரை வடக்கு	68	செட்டிசூளம்
151	மதுரை வடக்கு	69	திருப்பாலை பிட்-I
		70	திருப்பாலை பிட்-II
		71	திருப்பாலை பிட்-III
152	மதுரை வடக்கு	72	பரசுராமப்பட்டி
153	மதுரை வடக்கு	73	பறையாத்திசூளம்
154	மதுரை வடக்கு	74	ஆத்திசூளம்
155	மதுரை வடக்கு	75	மானகிரி
156	மதுரை வடக்கு	75	தல்லாகுளம்
157	மதுரை வடக்கு	76	வடக்கு மதுரை
158	மதுரை வடக்கு	77	சாத்தமங்கலம்
159	மதுரை வடக்கு	78	செல்லூர்
160	மதுரை வடக்கு	79	பீடி குளம்
161	மதுரை வடக்கு	80	சொக்கிசூளம்
162	மதுரை வடக்கு	81	கோரிப்பாளையம்
163	மதுரை வடக்கு	1	கல்குளம்
164	மதுரை வடக்கு	2	அவனியாபுரம்
165	மதுரை வடக்கு	3	வில்லாபுரம்
166	மதுரை வடக்கு	4	அனுப்பாண்டி
167	மதுரை வடக்கு	5	ஐராவதநல்லூர்
168	மதுரை வடக்கு	6	பிராகுடி
169	மதுரை தெற்கு	7	விரகனூர்

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	கிராம எண்.	வருவாய் கிராமத்தின் பெயர்
170	மதுரை தெற்கு	8	S. புளியங்குளம்
171	மதுரை தெற்கு	9	சிலைமான்
172	மதுரை தெற்கு	10	கல்லம்பல்
173	மதுரை தெற்கு	11	பனையூர்
174	மதுரை தெற்கு	12	சிந்தாமணி
175	மதுரை தெற்கு	13	சாமந்தம்
176	மதுரை தெற்கு	14	செட்டிக்குளம்
177	மதுரை தெற்கு	15	பெருமானேந்தல்
178	மதுரை தெற்கு	16	அயன்பாப்பாகுடி
179	மதுரை தெற்கு	17	கூடல்செங்குளம்
180	மதுரை தெற்கு	18	பாப்பனோடை
181	மதுரை தெற்கு	99	குசவன்குண்டு
182	மதுரை தெற்கு	20	இராமன்குளம்
183	மதுரை தெற்கு	21	குதிரைகுத்தி
184	மதுரை தெற்கு	22	சோளங்குருணி
185	மதுரை தெற்கு	23	நல்லூர்
186	மதுரை தெற்கு	24	குசவபட்டி
187	மதுரை தெற்கு	25	விராதனூர்
188	மதுரை தெற்கு	26	மூத்தான்குளம்
189	மதுரை தெற்கு	27	எம்.பனைக்குளம்
190	மதுரை தெற்கு	28	எம். ஆலங்குளம்
191	மதுரை தெற்கு	29	நெடுங்குளம்
192	மதுரை தெற்கு	வார்டு (I, IA, II, III, IX)	கிழக்கு மதுரை
193	மதுரை தெற்கு	1	கொடிமங்கலம்
194	மதுரை மேற்கு		கொடிமங்கலம் RF
195	மதுரை மேற்கு	2	மேலமாதூர்
196	மதுரை மேற்கு	3	கீழமாதூர்
197	மதுரை மேற்கு	4	கீழ்மதிகாட்டினான்
198	மதுரை மேற்கு	5	துவரிமான்
199	மதுரை மேற்கு	6	அச்சம்பத்து
200	மதுரை மேற்கு	7	ஏற்குடி
201	மதுரை மேற்கு	8	சம்பக்குடி
202	மதுரை மேற்கு	9	புதுக்குளம் (பிட்-1)
203	மதுரை மேற்கு	10	விளாச்சேரி
204	மதுரை மேற்கு	11	வடிவேல்கரை
205	மதுரை மேற்கு	12	தட்டானூர்
206	மதுரை மேற்கு	13	கீழக்குயில்குடி
207	மதுரை மேற்கு	14	மேலக்குயில்குடி
208	மதுரை மேற்கு	15	கரடிப்பட்டி
209	மதுரை மேற்கு	16	வடபழஞ்சி

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	கிராம எண்.	வருவாய் கிராமத்தின் பெயர்
210	மதுரை மேற்கு	7	கோச்சடை
211	மதுரை மேற்கு	8	ஆரப்பாளையம்
212	மதுரை மேற்கு	9	பொன்மேனி
213	மதுரை மேற்கு	10	கொக்ககுளப்பி
214	மதுரை மேற்கு	வார்டு (IV-லிருந்து VIII வரை)	மேல்மதுரை
215	மேலூர்	21	தும்பைப்பட்டி
216	மேலூர்	30	நாவினிப்பட்டி
217	மேலூர்	31	ஆட்டுக்குளம்
218	மேலூர்	32	பதினெட்டாங்குடி
219	மேலூர்	33	வலையன்குளம்
220	மேலூர்	34	டி. மாணிக்கம்பட்டி
221	மேலூர்	35	டி. வெள்ளாளப்பட்டி
222	மேலூர்	36	தெற்கு தெரு
223	மேலூர்	37	சூரக்குண்டு பெருமாள்மலை RF
224	மேலூர்	38	புதுக்கக்காம்பட்டி
225	மேலூர்	39	எட்டிமங்கலம்
226	மேலூர்	40	காரட்டையாம்பட்டி
227	மேலூர்	41	சென்னகரம்பட்டி
228	மேலூர்	47	புலிப்பட்டி
229	மேலூர்	48	அ. வல்லாளப்பட்டி
230	மேலூர்	49	கிடாரிப்பட்டி
231	மேலூர்	50	ஆயுத்தம்பட்டி
232	மேலூர்	51	அ. வலையப்பட்டி
233	மேலூர்	52	அரிட்டாபட்டி
234	மேலூர்	53	கல்லம்பட்டி
235	மேலூர்	54	களிக் குளம்
236	மேலூர்	55	சதுர்மடங்கள்
237	மேலூர்	56	உடுப்பக்குளம்
238	மேலூர்	57	நரசிங்கப்பட்டி
239	மேலூர்	58	மருதூர்
240	மேலூர்	59	ஊனுகால் புளியங்குளம்
241	மேலூர்	.	அழகர்கோயில் RF
242	மேலூர்	60	கிழவிக்குளம்
243	மேலூர்	61	ஆழூர்
244	மேலூர்	62	சொருக்குளிப்பட்டி
245	மேலூர்	63	முக்கம்பட்டி
246	மேலூர்	64	துவரங்குளம்
247	மேலூர்	65	கீரனூர்
248	மேலூர்	66	பூஞ்சத்தி
249	மேலூர்	67	வேப்படப்பு

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	கிராம எண்.	வருவாய் கிராமத்தின் பெயர்
250	மேலூர்	68	டி. கோவில்பட்டி
251	மேலூர்	69	திருவாதலூர்
252	மேலூர்	70	பெருங்காலக்குடி
253	மேலூர்	71	கொட்டக்குடி
254	மேலூர்	72	நாலுகுளம்
255	மேலூர்	73	அரசப்பன்பட்டி
256	மேலூர்	74	பனங்காடி
257	மேலூர்	வார்டு (A-லிருந்து E வரை)	மேலூர்
258			கருத்தம்புளியம்பட்டி
259	திருப்பரங்குன்றம்	1	தென்பழஞ்சி
260	திருப்பரங்குன்றம்	2	சாக்கிலிப்பட்டி
261	திருப்பரங்குன்றம்	3	கே. புதுப்பட்டி (எ) ஆஸ்டின்பட்டி
262	திருப்பரங்குன்றம்	4	தோப்பூர்
263	திருப்பரங்குன்றம்	5	வேடர்புளியங்குளம்
264	திருப்பரங்குன்றம்	6	தனக்கன்குளம்
265	திருப்பரங்குன்றம்	7	நிலையூர் பிட்-II
		8	நிலையூர் பிட்-I
266	திருப்பரங்குன்றம்	9	திருப்பரங்குன்றம்
267	திருப்பரங்குன்றம்	10	புதுக்குளம் (பிட்-I)
268	திருப்பரங்குன்றம்	11	மேலநெடுங்குளம்
269	திருப்பரங்குன்றம்	12	முல்லாகுளம்
270	திருப்பரங்குன்றம்	13	வாலானேந்தல்
271	திருப்பரங்குன்றம்	14	புதுக்குளம் (பிட்-II)
272	திருப்பரங்குன்றம்	15	சூரக்குளம்
273	திருப்பரங்குன்றம்	16	பெருங்குடி
274	திருப்பரங்குன்றம்	17	வலையங்குளம்
275	திருப்பரங்குன்றம்	18	வலையப்பட்டி
276	திருப்பரங்குன்றம்	19	தொட்டியப்பட்டி
277	திருப்பரங்குன்றம்	20	பெரிய ஆலங்குளம்
278	திருப்பரங்குன்றம்	21	ஓத்தை ஆலங்குளம்
279	திருப்பரங்குன்றம்	22	கொம்பாடி
280	திருப்பரங்குன்றம்	23	நெடுமதுரை
281	திருப்பரங்குன்றம்	24	எலியார்பத்தி
282	திருப்பரங்குன்றம்	25	பெரியகூடக்கோயில்
283	திருப்பரங்குன்றம்	26	பாரப்பத்தி
284	திருப்பரங்குன்றம்	27	மாடக்குளம்
285	திருமங்கலம்	1	கே.புளியங்குளம்
286	திருமங்கலம்	2	ஆ.கொக்குளம்
287	திருமங்கலம்	3	கின்னிமங்கலம்
288	திருமங்கலம்	4	கரடிக்கல்
289	திருமங்கலம்	5	குண்ணனம்பட்டி

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	கிராம எண்.	வருவாய் கிராமத்தின் பெயர்
290	திருமங்கலம்	6	வண்ணாங்குளம்
291	திருமங்கலம்	32	குதிரைச்சாணிக்குளம்
292	திருமங்கலம்	33	உரப்பனூர் பிட்-I
		34	உரப்பனூர் பிட்-II
293	திருமங்கலம்	35	செட்டிக்குளம்
294	திருமங்கலம்	36	உச்சப்பட்டி
295	திருமங்கலம்	37	தர்மத்துப்பட்டி
296	திருமங்கலம்	38	பழக்கா புதுப்பட்டி
297	திருமங்கலம்	39	சொக்கநாதன் பட்டி
298	திருமங்கலம்	40	எஸ். புளியங்குளம்
299	திருமங்கலம்	41	கப்பலூர்
300	திருமங்கலம்	42	மறவன்குளம் பகுதி
301	திருமங்கலம்	63	வடகரை பகுதி
302	திருமங்கலம்	64	விடத்தகுளம்
303	திருமங்கலம்	65	விருசங்குளம்
304	திருமங்கலம்	41	திருமங்கலம்
305	திருமங்கலம்	30	ஜாரிசெங்குளம்
306	திருமங்கலம்	29	வேங்கடசமுத்திரம்
307	திருமங்கலம்	42	மறவன்குளம் பகுதி
308	திருமங்கலம்	63	வடகரை பகுதி
309	உசிலம்பட்டி	8	பன்னியான்
310	வாடிப்பட்டி	1	குலசேகரன் கோட்டை (வாடிப்பட்டி TP)
311	வாடிப்பட்டி	4	தாதம்பட்டி
312	வாடிப்பட்டி	5	சின்னமநாயக்கன்பட்டி
313	வாடிப்பட்டி	6	ஆண்டிப்பட்டி
314	வாடிப்பட்டி	7	தும்பிச்சாம்பட்டி
			விக் கிராமங்கலம் RF
315	வாடிப்பட்டி	8	கட்டக்குளம்
316	வாடிப்பட்டி	9	நீரேத்தான்
317	வாடிப்பட்டி	10	போடிநாயக்கன்பட்டி (வாடிப்பட்டி TP)
318	வாடிப்பட்டி	11	நாச்சிக்குளம்
319	வாடிப்பட்டி	12	இரும்பாடி
320	வாடிப்பட்டி	13	கருப்பட்டி
321	வாடிப்பட்டி	14	அயன்குருவித்துறை
322	வாடிப்பட்டி	15	கோவில் குருவித்துறை
323	வாடிப்பட்டி	16	மன்னாடிமங்கலம்
324	வாடிப்பட்டி	17	முள்ளிப்பள்ளம்
325	வாடிப்பட்டி	18	அயன்குருவித்துறை
326	வாடிப்பட்டி	19	மேலக்கால்
327	வாடிப்பட்டி	20	கச்சிராயிருப்பு
328	வாடிப்பட்டி	21	கோவில் தென்கரை
329	வாடிப்பட்டி	22	பேட்டை

தொடர் எண்.	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	கிராம எண்.	வருவாய் கிராமத்தின் பெயர்
330	வாடிப்பட்டி	23	சோழவந்தான்
331	வாடிப்பட்டி	24	சோலைக்குறிச்சி
332	வாடிப்பட்டி	25	திருவேடகம்
333	வாடிப்பட்டி	26	திருமால்நத்தம்
334	வாடிப்பட்டி	27	நெடுஞ்சுளம்
335	வாடிப்பட்டி	28	திருவாலவாயநல்லூர்
336	வாடிப்பட்டி	29	நகரி
337	வாடிப்பட்டி	30	தட்டான்குளம்
338	வாடிப்பட்டி	31	சித்தாலங்குடி
339	வாடிப்பட்டி	32	தனிச்சியம்
340	வாடிப்பட்டி	34	சம்பக்குளம்
341	வாடிப்பட்டி	35	கள்வேலிப்பட்டி
342	வாடிப்பட்டி	36	அமரடக்கி
343	வாடிப்பட்டி	37	சின்ன இலந்தைக்குளம்
344	வாடிப்பட்டி	38	பெரிய இலந்தைக்குளம்
345	வாடிப்பட்டி	39	குட்டிமேய்க்கிப்பட்டி
346	வாடிப்பட்டி	40	கீழக்கரை
347	வாடிப்பட்டி	41	அழகாபுரி
348	வாடிப்பட்டி	42	அலங்காநல்லூர்
349	வாடிப்பட்டி	43	பரளி
350	வாடிப்பட்டி	44	கல்லணை
351	வாடிப்பட்டி	45	குமாரம்
352	வாடிப்பட்டி	46	மணியஞ்சி
353	வாடிப்பட்டி	47	தண்டலை
354	வாடிப்பட்டி	48	இலவங்குளம்
355	வாடிப்பட்டி	49	அச்சம்பட்டி
356	வாடிப்பட்டி	50	பண்ணைக்குடி
357	வாடிப்பட்டி	51	வாவிடமருதூர்

[அரசாணை (நிலை) எண். 207, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4 (2)]-த் துறை, 23 நவம்பர் 2022.]

தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 2ஆம் பிரிவைச் சேர்ந்த (48)ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் வருவாய் கிராமங்களை திருச்சிராப்பள்ளி நகர்ப்புற திட்டமிடல் பகுதியாக இதனால் குறிப்பிடுகிறார்.

தொ. எண்.	வட்டத்தின் பெயர்	கிராம எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
1	லால்குடி	54	ரெ. வளவனூர்
2	லால்குடி	55	மருதூர்
3	லால்குடி	56	வே. துறையூர்
4	லால்குடி	57	மாடக்குடி
5	லால்குடி	58	கீரமங்கலம்
6	லால்குடி	59	தாளக்குடி
7	லால்குடி	60	அப்பாதுரை (தெற்குசமுத்திரம் உள்பட)
8	லால்குடி	61	புதுக்குடி
9	லால்குடி	62	சிறுமருதூர்
10	லால்குடி	63	கீழ்ப்பெருங்காவூர்
11	லால்குடி	64	நகர்
12	லால்குடி	65	திருமங்கலம்
13	லால்குடி	66	பூவாடூர் (மேற்கு)
14	லால்குடி	67	பூவாடூர் (கிழக்கு)
15	லால்குடி	75	மணக்கால் (கிழக்கு)
16	லால்குடி	76	மணக்கால் (மேற்கு)
17	லால்குடி	77	சிறுதைபூர்
18	லால்குடி	78	ஆங்கரை
19	லால்குடி	79	நெருஞ்சாலக்குடி
20	லால்குடி	80	வாளாடி
21	லால்குடி	81	எசனக்கோரை
22	லால்குடி	82	த. வளவனூர்
23	லால்குடி	83	திருமணமேடு (மேற்கு)
24	லால்குடி	84	திருமணமேடு (கிழக்கு)
25	லால்குடி	85	பம்பரம்சுத்தி
26	லால்குடி	86	செவந்திநாதபுரம்
27	லால்குடி	87	சேஷசமுத்திரம்
28	லால்குடி	88	இடையாற்றுமங்கலம்
29	லால்குடி	89	எல். அபிசேகபுரம்
30	லால்குடி	90	மும்முடி சோழமங்கலம்
31	லால்குடி	92	கூகூர்
32	லால்குடி	20	சமயபுரம்
33	மண்ணச்சநல்லூர்	21	ச. கண்ணனூர் (கிழக்கு)
34	மண்ணச்சநல்லூர்	22	ச. கண்ணனூர் (மேற்கு)
35	மண்ணச்சநல்லூர்	23	கல்பாளையம்
36	மண்ணச்சநல்லூர்	24	ராசாம்பாளையம்
37	மண்ணச்சநல்லூர்	27	பூனாம்பாளையம்
38	மண்ணச்சநல்லூர்	28	தீராம்பாளையம்
39	மண்ணச்சநல்லூர்	29	திருப்பஞ்சீலி (வடக்கு)
40	மண்ணச்சநல்லூர்	30	திருப்பஞ்சீலி (தெற்கு)
41	மண்ணச்சநல்லூர்	31	சோழங்கநல்லூர்

தொ. எண்.	வட்டத்தின் பெயர்	கிராம எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
42	மண்ணச்சநல்லூர்	32	கரியமாணிக்கம் (மேற்கு)
43	மண்ணச்சநல்லூர்	33	கரியமாணிக்கம் (தெற்கு)
44	மண்ணச்சநல்லூர்	34	கிளியநல்லூர் (வடக்கு)
45	மண்ணச்சநல்லூர்	35	கிளியநல்லூர் (தெற்கு)
46	மண்ணச்சநல்லூர்	36	மேல்பந்து
47	மண்ணச்சநல்லூர்	37	திருவாசி
48	மண்ணச்சநல்லூர்	38	கோவத்தக்குடி
49	மண்ணச்சநல்லூர்	39	அழகியமணவாளம்
50	மண்ணச்சநல்லூர்	40	மாதவப்பெருமாள்கோயில்
51	மண்ணச்சநல்லூர்	41	உளுந்தங்குடி
52	மண்ணச்சநல்லூர்	42	மண்ணச்சநல்லூர்
53	மண்ணச்சநல்லூர்	43	மேலசீதேவிமங்கலம்
54	மண்ணச்சநல்லூர்	44	வெங்கங்குடி
55	மண்ணச்சநல்லூர்	45	கூத்தூர்
56	மண்ணச்சநல்லூர்	46	பிச்சாண்டார் கோவில்
57	திருவரங்கம்	5	திருப்பராய்த்துறை
58	திருவரங்கம்	6	கொடியாலம்
59	திருவரங்கம்	7	அந்தநல்லூர்
60	திருவரங்கம்	8	மேக்குடி
61	திருவரங்கம்	9	பெரியகரும்பூர்
62	திருவரங்கம்	10	திருச்செந்துரை
63	திருவரங்கம்	11	கடியாக்குறிச்சி
64	திருவரங்கம்	12	அல்லூர்
65	திருவரங்கம்	13	பழூர்
66	திருவரங்கம்	14	முத்தரசநல்லூர்
67	திருவரங்கம்	15	மேலூர்
68	திருவரங்கம்	16	வெள்ளித்திருமுத்தம்
69	திருவரங்கம்	18	கொண்டயம்பேட்டை
70	திருவரங்கம்	19	திருவாளர்ச்சோலை
71	திருவரங்கம்	20	பனையபுரம்
72	திருவரங்கம்	21	உத்தமசேரி
73	திருவரங்கம்	22	கிளிக்கூடு
74	திருவரங்கம்	23	திம்மராயசமுத்திரம்
75	திருவரங்கம்	24	கம்பரசம்பேட்டை
76	திருவரங்கம்	25	மருதாண்டக்குறிச்சி
77	திருவரங்கம்	26	பேரூர்
78	திருவரங்கம்	27	குழமணி
79	திருவரங்கம்	28	முள்ளிக்கரும்பூர்
80	திருவரங்கம்	33	அதவத்தூர் (மேற்கு)
81	திருவரங்கம்	34	அதவத்தூர் (கிழக்கு)
82	திருவரங்கம்	35	குமாரவயலூர்
83	திருவரங்கம்	36	சோமரசம்பேட்டை

தொ. எண்.	வட்டத்தின் பெயர்	கிராம எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
84	திருவரங்கம்	37	மல்லியம்பத்து
85	திருவரங்கம்	39	சோழங்கநல்லூர்
86	திருவரங்கம்	40	நாச்சிக்குறிச்சி
87	திருவரங்கம்	41	தாயனூர்
88	திருவரங்கம்	45	கள்ளிக்குடி (வடக்கு)
89	திருவரங்கம்	46	கள்ளிக்குடி (தெற்கு)
90	திருவரங்கம்	47	நவலூர் கொட்டப்பட்டு
91	திருவரங்கம்	55	பாகனூர்
92	திருவரங்கம்	57	நாகமங்கலம்
93	திருவரங்கம்	58	மேக்குடி (இணாம்)
94	திருவரங்கம்	61	ஓலையூர்
95	திருவரங்கம்	62	திருமலைசமுத்திரம்
96	திருவரங்கம்	63	முடிகண்டம்
97	திருவெறும்பூர்	11	பனையகுறிச்சி
98	திருவெறும்பூர்	12	கீழமுல்லக்குடி
99	திருவெறும்பூர்	13	குவளகுடி
100	திருவெறும்பூர்	14	பாப்பாக்குறிச்சி
101	திருவெறும்பூர்	15	வேங்கூர்
102	திருவெறும்பூர்	16	நடராஜபுரம்
103	திருவெறும்பூர்	17	அரசங்குடி
104	திருவெறும்பூர்	18	கிளியூர்
105	திருவெறும்பூர்	19	பத்தாளப்பேட்டை
106	திருவெறும்பூர்	20	கிருஷ்ணசமுத்திரம் (செம்மங்குளம் உட்பட)
107	திருவெறும்பூர்	21	கூத்தப்பர்
108	திருவெறும்பூர்	22	திருவெறும்பூர்
109	திருவெறும்பூர்	23	அகரம்
110	திருவெறும்பூர்	24	எல்லகுடி
111	திருவெறும்பூர்	29	குண்டுர்
112	திருவெறும்பூர்	30	கீழக்குறிச்சி
113	திருவெறும்பூர்	31	கீழகல்கண்டார்கோட்டை
114	திருவெறும்பூர்	32	சோழமாதேவி
115	திருவெறும்பூர்	33	நவல்பட்டு
116	திருவெறும்பூர்	34	கும்பகுடி, வேலாயுதங்குடி
117	திருவெறும்பூர்	35	சூரியூர்
118	திருவெறும்பூர்	36	காந்தலூர்
119	திருவெறும்பூர்	37	எலந்தப்பட்டி
120	திருவெறும்பூர்	38	பூலாங்குடி
121	திருவெறும்பூர்	39	துவாக்குடி
122	திருவெறும்பூர்	40	வாளவந்தான்கோட்டை
123	திருவெறும்பூர்	41	திருநெடுங்குளம்
124	திருவெறும்பூர்	42	பழங்கனாங்குடி
125	திருவெறும்பூர்	43	தேனேரிப்பட்டி

தொ. எண்.	வட்டத்தின் பெயர்	கிராம எண்	வருவாய் கிராமத்தின் பெயர்
126	திருவெறும்பூர்	44	அஞூர்
127	திருச்சிராப்பள்ளி கிழக்கு	3	சிந்தாமணி
128	திருச்சிராப்பள்ளி கிழக்கு	6	திருச்சி டவுன், நத்தர்ஷா பள்ளிவாசல், சின்னவடலூர்
129	திருச்சிராப்பள்ளி கிழக்கு	7	தேவதானம்
130	திருச்சிராப்பள்ளி கிழக்கு	8	தாராநல்லூர்
131	திருச்சிராப்பள்ளி கிழக்கு	9	அரியமங்கலம்
132	திருச்சிராப்பள்ளி கிழக்கு	10	உக்கடை அரியமங்கலம்
133	திருச்சிராப்பள்ளி கிழக்கு	25	ஆலத்தூர்
134	திருச்சிராப்பள்ளி கிழக்கு	26	வரகனேரி
135	திருச்சிராப்பள்ளி கிழக்கு	27	செங்குளம்
136	திருச்சிராப்பள்ளி கிழக்கு	28	கொட்டப்பட்டு
137	திருச்சிராப்பள்ளி கிழக்கு	59	சாத்தனூர் புதூர் (வடக்கு)
138	திருச்சிராப்பள்ளி கிழக்கு	60	சாத்தனூர் புதூர் (தெற்கு)
139	திருச்சிராப்பள்ளி மேற்கு	1	பாண்டமங்கலம்
140	திருச்சிராப்பள்ளி மேற்கு	2	தாமலவாருபயம்
141	திருச்சிராப்பள்ளி மேற்கு	4	புத்தூர்
142	திருச்சிராப்பள்ளி மேற்கு	4/1	தென்னூர்
143	திருச்சிராப்பள்ளி மேற்கு	5	கோ.அபிஷேகபுரம்
144	திருச்சிராப்பள்ளி மேற்கு	7	பெரியவடலூர்
145	திருச்சிராப்பள்ளி மேற்கு	38	உய்யக்கொண்டான் திருமலை
146	திருச்சிராப்பள்ளி மேற்கு	42	பிராட்டியூர் மேற்கு
147	திருச்சிராப்பள்ளி மேற்கு	43	பிராட்டியூர் கிழக்கு
148	திருச்சிராப்பள்ளி மேற்கு	44	பஞ்சப்பூர்

[அரசாணை (நிலை) எண். 209, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 1]த் துறை, 23 நவம்பர் 2022.]

தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (c) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், திருமழிசை புதிய நகரத்திற்காக பின்வரும் பகுதிகளை தளப்பகுதியாக குறிப்பிடுவதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அதாவது:-

புதிய நகரத்திற்கான தளப்பகுதியை உருவாக்கும் பகுதி (வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்)

36. திருமழிசை.
38. மடவிளாகம்.
16. நெடுஞ்சேரி.
37. உடையவர்கோவில்.
43. தூக்கணம்பட்டு.
44. அரியமந்தநல்லூர்
14. செம்பரம்பாக்கம்
12. குத்தம்பாக்கம்.
16. நரசிங்கபுரம்.
15. பர்வதராஜபுரம்.

17. வெள்ளவேடு.
41. நசரத்பேட்டை.
42. வரதராஜபுரம்.
18. கீழ்மணம்பேடு.
35. கோளப்பஞ்சேரி.
54. பழஞ்சூர்.
34. பிடாரிதாங்கல்

2. இந்த அறிவிக்கை, **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதியிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனத்திற்கு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனும் இருப்பின், அவற்றை எழுத்து வடிவில் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனும் இருப்பின்), மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009" என்ற முகவரிக்கு எழுத்து வடிவில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 210, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ.]த் துறை, 23 நவம்பர் 2022.]

தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (c) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், செங்கல்பட்டு புதிய நகரத்திற்காக பின்வரும் பகுதிகளை தளப்பகுதியாக குறிப்பிடுவதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

புதிய நகரத்திற்கான தளப்பகுதியை உருவாக்கும் பகுதி (வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்)

24. வில்லியம்பாக்கம்
27. செட்டிபுண்ணியம்
62. கச்சாடிமங்கலம்
63. கொண்டமங்கலம்
64. தென்மேல்பாக்கம்
28. கோங்காடு
67. கோவிலாந்தாங்கல்
65. அஞ்சூர்
30. எடையாங்கொடுமாந்தாங்கல்
49. பட்ரவாக்கம்
31. காந்தலூர்
35. அனுமந்தை
60. கருநிலம்
45. மேலமையூர்
70. சென்னேரி
46. வல்லம்
46. வல்லம் காப்புலனம்
33. புலிப்பாக்கம்
51. வீராபுரம்
50. குண்ணவாக்கம்
40. இருங்குன்றம்பள்ளி
41. வேதநாராயணபுரம்
61. சிங்கபெருமாள்கோவில்
42. வேண்பாக்கம்

36. செங்கல்பட்டு
72. பொருந்தவாக்கம்
32. ராஜகுளிபேட்டை
53. பரேரி
25. சாஸ்திரம்பாக்கம்
48. அம்மணப்பாக்கம்
66. ஈச்சங்கரணை
69. திருவடிகுலம்
43. ஆலப்பாக்கம்
52. திருத்தேரி
52. திருத்தேரி காப்பு வனம்
34. பரனூர்
34. பரனூர் விரிவாக்கம் காப்பு வனம்
68. தேனூர்
7. பெருந்தண்டலம் (பெருமாள்தாங்கல்)
38. பழவேலி
39. ஒழலூர்
29. ஆத்தூர்
26. வெங்கடாபுரம்
44. அனுமந்தபுத்தேரி விரிவாக்கம் காப்பு வனம்
15. சோகண்டி
7. கீழவேடு
16. மோசிவாக்கம்
11. அழகுசமுத்திரம்
4. ஜானகிபுரம்
10. புல்லேரி
9. துஞ்சம்
18. பொன்வினைந்த களத்தூர்
5. திருமணி
5. திருமணி விரிவாக்கம் காப்பு வனம்
6. மேலேரிபாக்கம்
8. நெமேலி
8. நெமேலி காப்பு வனம் விரிவாக்கம்
26. அனுமந்தபுரம்
43. தண்டரை
42. ஓரத்தூர்

2. இந்த அறிவிக்கை **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனும் இருப்பின், அதனை எழுத்து வடிவில் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), அவற்றை அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), அவற்றை அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 215, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4(2)]த் துறை, 2 டிசம்பர் 2022.]

தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் வருவாய் கிராமங்களை திருத்தணி உள்ளூர் திட்டமிடல் பகுதியில் இதனால் சேர்த்து 14.07.1982 ஆம் நாளிட்ட **தமிழ்நாடு அரசிதழின்** பாகம் II பிரிவு 2-இல் 457 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II/(2)/HOU/3260/1982 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் வருவாய் திருத்தத்தினை செய்கிறார். மேலும், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரப்பட்டுள்ளவாறு, அவ்வாறு செய்வதற்கான நோக்கம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது:-

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணைக்கு பதிலாக பின்வரும் அட்டவணை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"அட்டவணை.

தொடர் எண்	உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்	வருவாய் கிராமங்களின் எண்ணும் பெயரும்
(1)	(2)	(3)
1.	திருத்தணி	11 சூரியநகரம்
		15 முருக்கம்பட்டு
		16 தரணிவராகபுரம்
		17 அகூர் (பகுதி)
		20 கார்த்திக்கேயபுரம்
		22 பட்டாபிராமபுரம்
		23 வேலஞ்சேரி
		24 சத்தாஞ்செயபுரம்

ஹிதேஸ்குமார். எஸ். மக்வானா,
அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,
இயக்குநர் (மு.கூ.பொ),
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண். 04, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 4 ஜனவரி 2023.]

தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 01.01.1992 ஆம் நாளிட்ட **தமிழ்நாடு அரசிதழின்** பாகம் II பிரிவு 2-இல் 4 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II/(2)/HOU/8/1992 ஆம் எண் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளவாறாக மதுராந்தகம் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-

வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்

131. சிலாவட்டம்

136. கருணாகரவிளாகம்

162. கெண்டிரச்சேரி

163. சோழந்தாங்கல்

164. அருங்குணம்

2. இந்த அறிவிக்கை, **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்களுக்குள் மேற்சொன்ன

பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனம், இவ்வாறு கூடுதலாக சேர்க்கக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுக்குப்பூர்வமாக அரசுக்கு அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன காலஅளவிற்குள் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனும் பெறப்பட்டிருப்பின், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் நிபந்தனைகளின்படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அரசு அவற்றை பரிசீலிக்கும். எழுத்துப் பூர்வமான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின் அவற்றை "அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப் வேண்டும்.

**ஆபூர்வா,
அரசு முதன்மைச் செயலாளர்.**

(குமிழாக்கம்)

**ந. அருள்,
இயக்குநர் (மு.கூ.பொ),
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.**